

DEPOSITION OF WITNESS

(Chapter XXIII Code of Criminal Procedure)

IN THE COURT OF JUDICIAL MAGISTRATE NO.II, ERODE

STC No. 2045/2025

2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07-ம் தேதியன்று அரசு சாட்சியாக விசாரிக்கப்படும் இவ்வாக்குமூலம் 1969ம் ஆண்டு 54-வது சட்டத்திலுள்ள 6(2) பிரிவுகளின்படி திரு.S.ராஜ்குமார், குற்றவியல் நீதிமன்றம் எண்.II, ஈரோடு அவர்களால் ஆணையிடப்பட்டு, திரு.T.சரவணகுமார், பலகை எழுத்தர் நிலை - III அவர்கள் மூலமாக சத்திய பிரமாணம் செய்யப்பட்டு, சாட்சியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

Deposition of Witness PW1

பெயர்	: செந்தில் குமார்	தொழில் :
த/க பெயர்	:	வயது :
அலைபேசி	:	முகவரி :
ஆதார் எண்	:	

எதிரி ஆஜர் இல்லை. குவிமுசு பிரிவு 317ன் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சாட்சி மனுவின் பேரில் மீண்டும் அழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்பட்டது

எதிரி தரப்பில் குறுக்கு விசாரணை

நான் இரண்டு பார்ம்கூட்டிகள் இண்டஸ்ட்ரீஸ் வைத்து நடத்தி வருகிறேன். மேலும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராகவும் தொழில் செய்து வருகிறேன்.

கேப்டன் பைனான்ஸ் என்ற பெயரில் நான் தொழில் செய்து வருகிறேன் என்றால் இல்லை. நான் மேற்சொன்ன இரண்டு தொழில்களும் முறையாக பதிவு செய்யப்பட்டது என்றால் சரிதான். மேற்படி இரண்டு நிறுவனங்களின் கணக்கு வழக்குகளும் முறையாக பராமரித்து வருகிறேன். மேற்படி இரண்டு நிறுவனங்களில் இருந்து வரும் வருமானத்தை தவிர வேறு வருமானம் எதுவும் எனக்கு இல்லை என்றால் சரியல்ல எனது மனைவி அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றுகிறார் அதன் மூலமாக எனக்கு வருமானம் கிடைக்கிறது. சில சமயங்களில் நான் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறேன். எனக்கு வரக்கூடிய வருமானத்தை பொறுத்து நான் வருமான வரி தாக்கல் செய்து வருகிறேன். ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் 10 காசோலை வழக்குகள் தாக்கல் செய்துள்ளேன்.

மேற்படி 10 காசோலை வழக்குகளிலும் நான் வருமான வரி தாக்கல் செய்துள்ளதை காட்டியுள்ளேன் என்றால், சில வழக்குகளில் காட்டியுள்ளேன் சில வழக்குகளில் கொடுத்து விடுவதாக நம்பிக்கையாக கூறியதால் அந்த வழக்குகளில் காட்டவில்லை. மேற்சொன்ன 10 காசோலை வழக்குகளும் வட்டிக்கு கடன் கொடுத்ததாகத்தான் வழக்கு என்றால், அவர்களாகவே 18% தருவதாக சொல்லி வாங்கியுள்ளனர்.

நான் தாக்கல் செய்துள்ள வருமானவரி கணக்கில் வட்டி தொழில் செய்வதையும் காட்டியுள்ளேன் என்றால் இல்லை. வருமான வரி கணக்கில் நான் வட்டி தொழில் செய்வதை காட்டாததற்கு என்ன காரணம் என்றால் என்னுடைய வருமானத்தை பற்றி எனது ஆடிட்டரிடம் கூறி விடுவேன். அவர் வருமான வரி சட்டத்திற்கு உட்பட்டு எனது வருமான வரியை தாக்கல் செய்வார்.

நான் அரசை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக வட்டி தொழில் செய்வதை வருமானவரி கணக்கில் காட்டவில்லை என்றால் சரியல்ல. எதிரிக்கு கடன் கொடுத்த விபரத்தை வருமான வரி கணக்கில் காட்டியுள்ளேனா என்றால், அவர் திருப்பி தந்து விடுவதாக கூறியதால் காட்டவில்லை. பொதுவாக ஒரு நபர் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தி விடுவதாக கூறினால் அதை வருமான வரி கணக்கில் காட்ட வேண்டியது இல்லை என்ற விதி எதுவும் இல்லை என்றால் எனக்கு அது பற்றி தெரியாது.

இந்த வழக்கில் எதிரி வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அது குறித்து வருமான வரி கணக்கில் நான் காட்டி இருக்கலாம் என்றால் அவர் கொடுத்து விடுவதாக நம்பிக்கையாக கூறியதால் நான் அதை வருமானவரி கணக்கில் காட்டவில்லை. எதிரி அரசு உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் மற்றும் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். எதிரி எனக்கு உறவினரும், நண்பரும் இல்லை என்றால் 15 வருடங்களாக குடும்ப நண்பர் ஆவார். எதிரி எனக்கு யார் என்றே தெரியாது என்றால் சரியல்ல.

எதிரியின் காசோலையை வேறு யாரோ கொடுத்து அதனைப் பெற்று நான் வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல. நான் முதல் விசாரணையில் சொல்லியது போல் எதிரி என்னிடம் பணம் எதுவும் கடன் வாங்கவில்லை என்றும், அதற்கு ஆதரவாக காசோலை எதுவும் வழங்கவில்லை என்றும் சொன்னால் சரியல்ல. வழக்கு காசோலை எந்தவித மறுபயனும் இல்லாமல் வழங்கப்பட்டது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் சரியல்ல.

மறுவிசாரணை இல்லை.

